

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகரின் குளிர்கால விடுமுறைக்கால கோலாகலங்களை விளக்கு அலங்காரங்களுடன்  
கண்டு அனுபவித்து மகிழவும்  
நாட்கள் நவம்பர் 20 முதல் 22 வரை**

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 6, 2020) – உங்களுக்கு மிகவும் பிடித்தமான, விடுமுறைக்கால ஸ்வெட்டர் அணிந்துகொண்டு, ஆன்லைனில் வரவிருக்கின்ற விடுமுறைக்காலத்தை சுறுசுறுப்பானதாக ஆக்க தயாராகவும்; நவம்பர் 20 முதல் 22 வரையில் நடைபெறவிருக்கின்ற வருடாந்திர குளிர்கால விளக்கு அலங்கார விழா டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

இந்த ஆண்டிற்கான விழாவானது கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக வித்தியாசமானதாக இருக்கும்; சமுதாயத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டபடியே, நேரில் பங்குபெறுகின்ற மற்றும் மெய்நிகர் நிகழ்ச்சிகளாக நடைபெறும். கீழிருக்கும் அனைத்து நிகழ்வுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு, மற்றும் வார இறுதி நாட்கள் முழுவதுமாக குடும்பத்தினருக்கான ஆன்லைன் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள வருகை தரவும்: [brampton.ca/winterlights](http://brampton.ca/winterlights).

**நேரில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்**

- புதிது! காரில் வந்திருந்து அதில் அமர்ந்தபடியே விளக்குகள் அலங்காரம் காணும் அனுபவம் | கேஜ் பார்க் (Gage Park) | வெள்ளிக்கிழமை, நவம்பர் 20; சனிக்கிழமை, நவம்பர் 21 மற்றும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22 மாலை 6 முதல் 10 வரை

கேஜ் பார்க் (Gage Park) க்கு காரில் வாருங்கள்; அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஒளியில் பிரகாசிப்பதை காரில் அமர்ந்தபடியே காணுங்கள்; வார இறுதி முழுவதுமாக காணுங்கள்! பங்கேற்பதற்கு பதிவு செய்து கொள்வது அவசியம். உங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்ய [இங்கே க்ளிக் செய்யவும்](#).

- கிறிஸ்துமஸ் மார்க்கெட் | கென் வில்லான்ஸ் ஸ்கவேர் | வெள்ளிக்கிழமை, நவம்பர் 20 மாலை 4 மணி முதல் 10 மணி வரை; சனிக்கிழமை, நவம்பர் 21 காலை 11 முதல் இரவு 11 வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22 காலை 11 முதல் மாலை 8 வரை

இந்த ஆண்டு கென் வில்லான்ஸ் ஸ்கவேர் (Ken Whillans Square)-இல் TDயினால் வழங்கப்படுகின்ற திறந்தவெளி கிறிஸ்துமஸ் பொருட்களுக்கான சந்தையில் உங்கள் விடுமுறைக்கால கடைவீதிப்பயணத்தில் தனித்துவமான பரிசுகள் மற்றும் இனிப்புகள் வாங்கி அனுபவத்தை பூர்த்தி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் முதலில் நுழைந்து கலந்துகொள்ள வருகை தருகிற 50 பங்கேற்பாளர்களுக்கு \$10.00 மதிப்புடைய டவுண்டவுன் (Downtown) BIA பரிசு கூப்பன் வழங்கப்படும். இந்த சந்தையில் பீல் பப்ளிக் ஹெல்த் வழிகாட்டுநெறிகள் கடைப்பிடிக்கப்படும் – வருகை தரும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்தபடி, கூடுமான வரை சமூக விலகலைக் கடைப்பிடித்து, நல்ல சுகாதாரத்தைப் பேண அறிவுறுத்தப்படுகிறார்கள். முழு விபரங்களுக்கு வருகை தரவும்: [brampton.ca/winterlights](http://brampton.ca/winterlights) .

#### மெய்நிகர் நிகழ்ச்சிகள்

- மரங்களில் விளக்கு அலங்காரம் செய்யப்படுகின்ற வருடாந்திர நிகழ்வு | [brampton.ca/winterlights](http://brampton.ca/winterlights) | வெள்ளிக்கிழமை, நவம்பர் 20 மாலை 5:30 மணிக்கு

மரங்களில் விளக்குகளால் அலங்காரம் செய்வதன் வருடாந்திர நிகழ்வுக்கு அலெக்ட்ராயுட்டிலிட்டீஸ் நிறுவனம் நிதி ஆதரவளிக்கிறது; இந்த நிகழ்வானது விடுமுறைப் பருவத்திற்கான ப்ராம்ப்ட்டன் நகரின் அதிகார பூர்வ துவக்கமாகும். இந்த வருடம், [brampton.ca/winterlights](http://brampton.ca/winterlights) க்கு மாலை 5:30 மணிக்கு வருகை தந்து, கென் வில்லான்ஸ் ஸ்கவேர்-இல் 60 அடி உயர மரத்தில் 10,000 க்கும் மேலான எண்ணிக்கை கொண்ட விளக்குகளுக்கு மேயர் பேட்ரிக் பிரவுன் அவர்கள் ஒளியூட்டுவதைக் கண்டு களியுங்கள் இந்த வருடத்தில் தனி நபர்கள் நேரில் கலந்துகொள்ளும் நிகழ்வு கிடையாது.

- ப்ராம்ப்ட்டன் சாண்ட்டா க்ளாஸ் அணிவகுப்பு | [Brampton Santa Claus Parade Facebook page](https://www.facebook.com/BramptonSantaClausParade) | சனிக்கிழமை, நவம்பர் 21 மாலை 5 மணிக்கு

ப்ராம்ப்ட்டன் நகர ரோட்டரி கிளப் வழங்குகின்ற ப்ராம்ப்ட்டன் சாண்ட்டா க்ளாஸ் அணிவகுப்பு இந்த வருடம் ஆன்லைனில் இடம்பெறும். முதன்முதலாக நடைபெறும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சி வழங்கலை, நகரவாசிகள் மாலை 5 மணிக்கு [Bப்ராம்ப்ட்டன் சாண்ட்டா க்ளாஸ் அணிவகுப்பு ஃபேஸ்புக் பக்கம் \(Brampton Santa Claus Parade Facebook page\)](https://www.facebook.com/BramptonSantaClausParade) இல் காணலாம். இந்தக் காட்சிப்படுத்தலில் கடந்த ஆண்டுகளின்

நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களுடன் சேர்த்து ப்ராம்ப்ட்டன் நகரில் வலம் வரவிருக்கும் சாண்ட்டா-வின் புதிய வீடியோ காட்சிகளும் இடம்பெறும்! இந்த வருடத்தில் தனி நபர்கள் நேரில் கலந்துகொள்ளும் நிகழ்வு கிடையாது. முழு விபரங்களுக்கு வருகை தரவும்:

[bramptonSantaClausParade.com](http://bramptonSantaClausParade.com).

2020 ஆண்டின் குளிர்கால விளக்கு அலங்கார விழாவுக்கு நிதியாதரவு அளிக்கின்ற அமைப்புகளுக்கு ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நன்றி கூறிக்கொள்கிறது. குளிர்கால விளக்கு அலங்கார விழா நிதியாதரவு அளிப்பவர்கள்: TD, அலெக்ட்ரா யுட்டிலிட்டீஸ், ஆல்ஸ்டேட் (Allstate), (பெல்) Bell, ப்ரமீலியா சிட்டி சென்டர் (Bramalea City Centre), CN மற்றும் டிம் ஹார்ட்டின்ஸ் ( Tim Hortons). சமூக ஊடகங்களில் உங்கள் அனுபவத்தைப் பகிரும்போது #BramptonWinterLights எனும் ஹேஷ்டேக் உபயோகிக்க மறக்காதீர்கள்.

### அறிஞர் கூற்றுக்கள்

"நம்மில் பலருக்கும் இது சிரமமான வருடமாக உள்ளது, இருந்தபோதிலும் இந்த ஆண்டின் குளிர்கால விளக்குகள் அலங்கார விழாவில் மகிழ்ச்சியைப் பரவச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். காரில் சென்று விளக்குகள் அலங்காரத்தைக் காணும் புதிய அனுபவத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள், கிறிஸ்துமஸ் சந்தையில் உள்ளூர் ஷாப்பிங் செய்யுங்கள், ஆன்லைனில் வரவிருக்கின்ற சாண்டா கிளாஸ் அணிவகுப்பை காணுங்கள் - கவலைப்பட வேண்டாம், சாண்டா க்ளாஸ் இந்த ஆண்டும் கூட ப்ராம்ப்ட்டன் நகருக்கு வருவார்! - மரங்களில் செய்யப்படும் அலங்கார விளக்குகளை எண்ணுவதற்கு ஆன்லைனில் என்னுடன் சேருங்கள். உங்கள் அனைவருக்கும் விடுமுறை நாட்கள் மகிழ்ச்சியானதாக இருக்கட்டும்!"

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"இந்த ஆண்டின் குளிர்கால விளக்குகள் அலங்காரத் திருவிழா அனைவருக்கும் ஒரு தனித்துவமான மற்றும் பண்டிகைக்கால அனுபவமாக இருக்கும். வருடம் தோறும் மரங்களை விளக்குகளால் அலங்கரிக்கும் நிகழ்வை இந்த ஆண்டில் ஆன்லைனில் காணலாம், மேலும் இந்த ஆண்டு உங்கள் வீட்டில் இருந்தபடியே, சாண்டா கிளாஸ் அணிவகுப்பையும் காணலாம். மேலும், முன்னெப்போதும் இல்லாதவகையில் கேஜ் பார்க் ஊடாக விளக்குகள் பிரகாசிப்பதை காணலாம் மற்றும் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டாடலாம்!"

- பால் வின்செண்ட், துணைத்தலைமை பொறுப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை; பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம்

“2020 ஆம் ஆண்டின் குளிர்கால விளக்குகள் அலங்கார விழாவை நேரிலும் மற்றும் மெய்நிகர் நிகழ்வாக உயிர்ப்பிக்கவும் நமது நகர ஊழியர்கள் விடாமுயற்சியுடனும் ஆக்கப்பூர்வமாகவும் பணியாற்றியுள்ளனர். நீங்கள் நேரில் வந்து காணும் நிகழ்வுகளை அனுபவிக்கும் போது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே மெய்நிகர் நிகழ்வுகளைக் காண தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்!”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)